

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் நிகழ்த்து கலைகள் அமைப்பு ஆகஸ்டு மாதம் முழுக்கவுமாக இசை, நாடகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை நேரடியாக வழங்குகிறது

ப்ராம்ப்ட்டன், ON (ஆகஸ்டு 12, 2022) –இந்தக் கோடைப்பருவத்தில், இசை, நாடகம் மற்றும் கலாச்சாரம் ஆகிய வகையிலான மனமகிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, அனைவரும் மகிழ்ந்து அனுபவிக்கும் வகையில் கார்டன் ஸ்குவேர் (Garden Square) மற்றும் ரோஸ் ப்ராம்ப்ட்டன் (Rose Brampton) ஆகிய இரண்டு அரங்கங்களிலும் வழங்குவதில் ப்ராம்ப்ட்டன் நகரம் பரவசமடைகிறது.

ப்ராம்ப்ட்டன் நிகழ்த்து கலைகள் அமைப்பு பின்வரும் காட்சிகளுக்கு உபசரிப்பு வழங்குகிறது:

ஸ்ட்டோம்ப் அன் ஸ்ட்டாம்ப்பீட் (Stomp N Stampede) – ஆகஸ்டு 13, மாலை 4 முதல் 8 வரி, கார்டன் ஸ்குவேர் ப்ராம்ப்ட்டன்

உங்கள் கௌபாய் தொப்பி மற்றும் பூட்சுகளை அணிந்து - முடிந்தால், நடனமாடக்கூடிய உங்கள் ஜோடியையும் சேர்த்துக்கொண்டு - வாருங்கள்! ஸ்ட்டோம்ப் அன் ஸ்ட்டாம்ப்பீட் (Stomp N' Stampede) கார்டன் ஸ்குவேர் க்கு ஆகஸ்ட் 13 ஆம் தேதி நாட்டில் இருக்கும் அனைத்தையும் கொண்டாடுவதற்காக திரும்பவும் வருகிறது! உபசரிப்பாளராகிய சுழன்றாடும் டீஜே ஜான்னி ரிவெக்ஸ் (DJ Johnny Rivex) மற்றும் நிக்கோல் ராய் (Nicole Ray) யுடன் சேர்த்து கண்டு களியுங்கள். கூடவே, டபிள் ட்ரபிள் (Double Trouble) லைன் டான்ஸர்களிடம் இருந்து நடனமாடுவதற்கான பாடங்கள் கற்றுக்கொள்ளத் தவற வேண்டாம்.

அக்ராஸ் தி பாண்ட் (Across The Pond) – ஆகஸ்டு 25, மாலை 8 மணிக்கு, ரோஸ் ப்ராம்ப்ட்டனில்

பிரமிப்பான ஒரு இசைச் சாதனை புரிய உங்களை அழைத்துச் செல்பவர்கள் லீஸா வே (Leisa Way) மற்றும் திறமைவாய்ந்த 5 பாகம் கொண்ட லோன்லி ஹார்ட்ஸ் கிளப் பாண்ட் (Lonely Hearts Club Band) ஆகியோராவர். பூமி பிளந்து சரித்திரக் காலத்தைக் காட்டும் வகையில் பிரிட்டிஷ் பாப் இசையானது. குளத்தின் - குறுக்காக பாயவிருக்கிறது; இதனை பிரபலப்படுத்தியமைக்காக லிவர்பூல்-லிருந்து வரும் நான்கு பரட்டைத் தலை பையன்களுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். வட அமெரிக்காவில் விரைந்து பரவி வருகின்ற இது, "பிரிட்டிஷ் இன்வேஷன் (பிரிட்டிஷ் படையெடுப்பு) எனப்படுகிறது"; இதற்கான குறியீட்டு வார்த்தையாகிய, "பீட்டில்மேனியா" வில் இது துவங்கியது!

அக்ராஸ் தி பாண்ட் (Across the Pond) நிகழ்ச்சியானது 50 ஆண்டுக் கால பிரிட்டிஷ் பாப் மற்றும் ராக் இசையைக் கொண்டாடுகிறது; இதில் 60 களின், உயிரை உறைய வைக்கின்ற பிரபல பாடல்களில் துவங்கி இன்றைய பிரபலங்கள் வரை அடங்குவர்; அவர்கள் இதோ: தி பீட்டிஸ் (The Beatles), தி ரோல்லிங் ஸ்டோன்ஸ் (The Rolling Stones), எல்ட்டன் ஜான் (Elton John), ட்டாம் ஜோன்ஸ் (Tom Jones), எல்விஸ் காஸ்டெல்லோ (Elvis Costello), தி ஹூ (The Who), ஸ்டிங் & தி போலீஸ் (Sting & the Police); ஆன்னீ லென்னாக்ஸ் (Annie Lennox), தி கின்க்ஸ் (The Kinks), மற்றும் பலர்! நடனமாடுவதற்கான உங்கள் ஷூக்களை ஒரு இரவு பொழுதுக்கு அணிந்து வந்து இந்த அட்டகாசமான இசை விருந்தில் கலந்துகொள்வதைத் தவற விட மாட்டீர்கள்தானே!

மாஞ்சூன் சவுண்ட் (Monsoon Sound) – ஆகஸ்ட் 27, மாலை 7 மணி, தி ரோஸ் ப்ராம்ப்ட்டன் லாப்பி (The Rose Brampton Lobby)

தெற்கு ஆசியாவின் வழித்தோன்றல்களாக இருக்கின்ற 44.3 சதவீதம் குடியிருப்புவாசிகளுக்கு சேவை செய்வதை ப்ராம்ப்ட்டன் நிகழ்த்து கலைகள் அமைப்பு பெருமையாக கருதுகிறது. இந்த அழகிய பலகலவை நகரத்தில் செழித்துவளருகின்ற இளம் தெற்காசிய சமுதாயத்தினர் புதிய குரல்வளம் மற்றும் பாவனையுடன் எழுந்து வருகின்றனர். தெற்காசிய ஹிப்-ஹாப் இல் துவங்கியுள்ள தனித்துவமான கலவைகளைக் காணுங்கள்; இதில் பாங்க்ரா (Bhangra) போன்ற பாரம்பரியமான ஒலிகள் க்ளாஸிக் பூம்-பாப், இதமான ஜாஸ்-ராப் லிருந்து ட்ராப் பீட்டுகள் வரை கலந்தொலிக்கும்; இது இலவசமான தெற்காசிய ஹிப்-ஹாப் விழாவில் நொய்ஸ் (Noyz) அவர்களால் நெறிப்படுத்தப்படும், இதில் இருப்பவர்கள்:

- சிக் நாளெட்ஜ் & ஹே பாம்பே (Sikh Knowledge & Hey Bombay)
- டீஜே ரோஷானி (DJ Roshanie)
- சித்தார்த்தா (Siddartha)
- கேரளங்கா (Keralanka)
- தன்வீர் ரோஸ் (Tanvir Rose)
- ஸ்பிட்டி (Spitty)

செப்டம்பரில் வருபவை

ஃப்ளோ ஃப்ஸ்ட் (Flow Fest) – செப்டம்பர் 17, மாலை 7:30 மணி, தி ரோஸ் ப்ராம்ப்ட்டன் (The Rose Brampton)

முதன் முதலாக நடக்கவிருக்கின்ற ஃப்ளோ ஃப்ஸ்ட் (Flow Fest) எனும் ப்ராம்ப்ட்டன் சர்வதேச ட்ரம் வாசிப்பு விழாவில் உங்கள் படபடக்கும் இதயத்துடன் வாருங்கள்! இந்தப் பரவசமான மாலை நகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளில் இடம் பெறுகின்றவர்களாகிய தி லார்டெஸ் லூயிச் பேண்ட் (The

Larnell Lewis Band) மற்றும் தி ஜாய் லாப்ஸ் ப்ராஜெக்ட் (The Joy Lapps Project) ஆவர். ப்ராம்பட்டன் நகரினால் வளர்க்கப்பட்ட க்ராம்மி (Grammy) விருது பெற்ற இசைக்கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் பயிற்றுவிப்பாளராகிய லார்னெல் லூயிஸ் (Larnell Lewis) மற்றும் க்ராம்மி (Grammy) யினால் பெயர் குறிப்பிடப்பட்ட இசைக்கலைஞர், இசையமைப்பாளர் மற்றும் பயிற்றுவிப்பாளராகிய ஜாய் லாப்ஸ் (Joy Lapps) ஆகியோர் இணைந்து ஆப்பிரிக்க கரிபியன் இசைக்கலவைக்கு முன்னணி வகிக்கிறார்கள்; இவர்கள், இசையை ரசிக்க வந்த பார்வையாளர்களின் இதயங்களை ஒருமிக்கச் செய்வது உறுதி.

கனடாவின் முன்னணி இளைஞர்களுக்கான இசைக்கலவை வழங்குகின்ற Ngoma உடன் நடனம், ட்ரம் வாசித்தல் மற்றும் விருந்துபச்சாரம். அந்த இரவு இத்துடன் முடிவதில்லை – உலகெங்கிலும் இருந்து வந்தவர்களின் ட்ரம் வாசித்தல், இசை மற்றும் கலாச்சாரத்தில் பார்வையாளர்கள் முங்கியபடி டீஜே ஜோஷுவா லூகாஸ் (DJ Joshua Lucas) உடன் இசைக்கலவையில் உலாவுதல், உணவு, கலைகண்காட்சி மற்றும் பலவற்றுடன் அமிழ்ந்திருத்தல் ஆகியனவும் அடங்கும்.

ப்ராம்பட்டன் நிகழ்த்து கலைகள் அமைப்பு நடத்த திட்டமிட்டுள்ள நிகழ்ச்சிகள் பற்றி [இங்கு](#) மேலும் அறியலாம்.

அறிஞர் கூற்றுக்கள்

“ப்ராம்பட்டன் நிகழ்த்து கலைகள் அமைப்பானது, செப்டம்பர் மாதத்தில் குடியிருப்புவாசிகள் மற்றும் நேயராக வரும் பார்வையாளர்கள் ரசிக்கும்படியான நேரடி இசை, நாடகம் மற்றும் கலாச்சார அனுபவங்களை அற்புதமாக, வரிசையாக, தொடர்ந்து வழங்குகிறது! கோடைப்பருவத்தில் மீதமுள்ள இந்த வாரங்களைத் திட்டமிடும்போது, அட்டவணையிடப்பட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்க்கத் தவறாதீர்கள். ஒவ்வொருவரும் ரசிக்க ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறது.”

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்பட்டன் நகரம்

“ப்ராம்பட்டன் நிகழ்த்து கலைகள் அமைப்பானது குடியிருப்பாளர்கள் மற்றும் ரசிகர்களாக வரும் பார்வையாளர்கள் ரசிக்க, உற்சாகமான மற்றும் மாறுபட்ட அனுபவங்களைத் தொடர்ந்து வழங்குகிறது! ப்ராம்பட்டன் ஒரு பலகலவை நகரம், நமது கலாச்சார அனுபவங்கள் நமது சமூகத்தை செழிக்க வைக்க உதவுகின்றன. இந்த தனித்துவமான இசை மற்றும் மனமகிழ் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அனுபவித்து ரசிக்க அனைவரையும் ஊக்குவிக்கிறேன்!”

- ரொவீனா சான்ட்லோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5; தலைவர், சமுதாய சேவைகள் துறை, ப்ராம்பட்டன் நகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்
multiculturalmedia@brampton.ca